



சப்ரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களம் - வாரப் பாடசாலை
පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව - සති පාසල

பாடம் : சித்திரக் கலை

3 ஆவது வாரம்

தரம் : 06

தயாரித்தவர் : திருமதி M.U.S. நூர்ஜஹான்
மாவனல்லை கல்வி வலயம்

- தேர்ச்சி 2.0 : சுற்றாடலில் காணப்படும் பொருள்களை ஒழுங்கிணைத்து சித்திரம் வரைவார்.
- தேர்ச்சி மட்டம் 2.1 : எளிய கேத்திர கணித வடிவம் கொண்ட பொருள்களையும் தாவரப் பகுதிகளையும் இரேகைகளால் வரைவார்.
- செயற்பாடு 2.1.1 : கோள வடிவப் பொருள்களின் வடிவங்களைக் கோடுகளால் வரைவார்.
- பாடவேலைகள் : 2
- தர உள்ளீடுகள் : ● கோளவடிவப் பொருட்கள்
● 2B, 4B வகைப் பென்சில்
● கோளவடிவைக் காட்டும் பொருட்கள் சில
● சித்திரம் வரைதல் பலகை


முக்கிய விடயம்.

- இரேகைகை எவ்வாறு வரையாளாம்
- இரேகை வரையும் முறைகள்
- கோளவடிவ இரேகை முறைகள்
- கோளவடிவப் பொருட்கள் : பந்து, உதைப்பந்து, குடம், தேங்காய், அப்பில், தோடம்பழம், வத்தகைப் பழம், தாமரை இலை, வட்டவடிவ வர்ண இலைகள், என்பவற்றைக் உதாரணமாக கூறலாம்.

1. இரேகை வரையும் போது பென்சிலினைப் விரல்களினால் பிடிக்கும் முறை




A முறை




B முறை

(A முறையிலும் B முறையிலும் இரேகை வரையும் போது பென்சிலினைப்பிடிக்கலாம்)

2. எமது பாடத்தில் எமக்கு வழங்கப்பட்ட 2 B, 4B, பென்சிலின் இரேகையின் நிற வேறுபாட்டு ஆழத்தினை பின்வருமாறு இன்ங்காட்டலாம்



2 B பென்சில்




4B பென்சில்

- இரேகை நிறம் குறைந்த இரேகையின் அழங்குறைவாகவும் காணப்படும்.
- வரைவதற்கும் பயன்படுத்தலாம்.
- 2 B பென்சிலினை மென்மையாக இரேகைகளுக்குப் பயன்படுத்தலாம்.

இரேகை நிறம் கூடி இரேகையின் ஆழத்தன்மையும் கூடியும் காணப்படும்.


வன்மையான பகுதிகளையும் நிழல் போன்ற பகுதிகளை இரேகை திட்டப்பயன் படுத்தலாம்.

3. அடுத்தது இவ்வாறு இரேகை தீட்டும் முறைகளைப் பயன் படுத்தலாம்.



4. கோள வடிவப் பொருளில் எவ்வாறு இரேகையை வன்மையாகவும் மென்மையாகவும் தீட்டப்பட வேண்டும் என்பதனை அவதானிப்போம்.

(நாம உதாரணமாக தோடம் பழம் ஒன்றினை எடுத்துக் கொள்வோம்)



இந்த தோடம் பழத்தில் A,B,C,D,E,F, என்ற ஆங்கில எழுத்துக்களின் விளக்கங்களை அவதானிப்போம்.

- B - சூரிய ஒளி நன்றாகப்படும் இடம்
(இந்த இடத்துக்கு மென்மையான இரேகை வர வேண்டும்)
- A - பொருளின் தன்மையினை வெளிக்காட்டும் இரேகை வரைப்பட வேண்டும்.
- C - இருள் சற்றுக்குறைவாக காணப்படும் பகுதி அதனால் இரேகையினை மந்தமாகத்தீட்டவும்.
- D - C யை விட D பகுதியில் இருள் கூடிக் கொண்டு செல்லும்
- E - பொருளின் கோளத் தன்மை காட்டப்படும் பகுதி இதில் இரேகை வில் வளைவு அமைப்பில் வரையப்பட வேண்டும்
- F - பொருளின் உருவம் தளத்தில் படும் போது பொருளினை விட கடுமையான இரேகை வர வேண்டும்.

5. இனி நாம் கோள வடிவப் பொருட்களை அவதானிப்போம் அப் பொருட்களின் வர்ணப்படங்கள் பின்வருமாறு



6. மேல தரப்பட்ட பொருள்களுக்கு இவ்வாறு அழகான முறைகளில் இரேகைகளைத் தீட்டிக் கொள்வோம்.

